


# தொழிலாளர் மற்றும் தொழில் துறையின் தீர்மானத்திற்கு உங்கள் கோரிக்கையின் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி



## எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் என்ன?

எதிர்ப்பு தெரிவிப்பது என்றால், உங்களது தொழிலாளர்களின் இழப்பீடு கோரிக்கை மீதான தீர்மானத்தை நீங்கள் மறுக்கிறீர்கள் என்று கூறும் ஒரு கடிதம் ஆகும். உங்களுக்கு அந்த தீர்மானம் பற்றிய தகவல்கள் கிடைத்த 60 நாட்களுக்குள் உங்கள் எதிர்ப்பு பற்றிய தகவல்கள் பெறப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் எதிர்ப்பில் அடங்குபவை:

- உங்கள் பெயர் மற்றும் கோரிக்கை எண்.
- துறையின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட தேதி.
- நீங்கள் மறுப்பதற்கான காரணம் மற்றும் இந்த முடிவு தவறானது என்று காட்டக்கூடிய நீங்கள் நம்பக்கூடிய பிற தகவல்கள் அல்லது வழங்குநர்கள் அறிக்கைகள்.

## என் எதிர்ப்பு அல்லது முறையீட்டை எங்கு அனுப்பவேண்டும்?

- <https://secure.Lni.wa.gov> என்ற இணையதளத்தில் உள்ள Claim and Account Center என்பதைப் பயன்படுத்தி எதிர்ப்பை அனுப்பிடுங்கள் (இந்தத் தேர்வைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் கடவுள்/சொல்லுடன் கூடிய கணக்கை அமைக்க வேண்டும்). அல்லது
- கையால் எழுதப்பட்ட எதிர்ப்பை அனுப்ப வேண்டிய முகவரி: Department of Labor & Industries, P.O. Box 44291, Olympia WA 98504-4291. அல்லது
- கையால் எழுதப்பட்ட மேல்முறையீட்டை Board of Industrial Insurance Appeals (BIIA), Executive Secretary, P.O. Box 42401, Olympia WA 98504-2401, அல்லது [www.BIIA.wa.gov](http://www.BIIA.wa.gov) இல் காணப்படும் மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கவும். (BIIA அவ்வாறு செய்ய உத்தரவிடவில்லை எனில், தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை உங்கள் கவலையைத் தீர்க்க முடியாது.)

## துறை என் எதிர்ப்பைப் பெறும்போது என்ன நடக்கும்?

உங்கள் கோரிக்கை மேலாளர் உங்கள் கோரிக்கை ஃபைலை மதிப்பாய்வு செய்து, பின்வருவதில் ஒன்றைச் செய்வார்:

1. அசல் தீர்மானத்தை மாற்றுவார். புதிய தீர்மானம் அடங்கிய ஒரு புதிய கடிதம் அல்லது உத்தரவு, அல்லது இரண்டையும் நீங்கள் பெறுவீர்கள்.
2. அசல் தீர்மானம் சரியானது என்று முடிவு செய்வார். தீர்மானம் சரியானது எனக் கூறும் ஒரு உத்தரவை நீங்கள் பெறுவீர்கள். அதன் பின்பும் நீங்கள் இதனை மறுக்கிறீர்கள் என்றால், இந்த புதிய உத்தரவு மீதான மேல்முறையீட்டை கையால் எழுதி தொழில் காப்பீடு மேல்முறையீட்டு வாரியத்திற்கு (BIIA) அனுப்பலாம். மேல்முறையீட்டிற்கான கால அவகாசம் மற்றும் அஞ்சல் முகவரி ஆகியவை உத்தரவில் கொடுக்கப்பட்டிருக்கும்.

3. மேலும் தகவல்கள் வேண்டும் என முடிவு செய்யுங்கள். தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறும் உத்தரவை நீங்கள் பெறுவீர்கள், மேலும் தகவல்களை கேட்கும் ஒரு கடிதம், அல்லது இரண்டையும் பெறுவீர்கள். உங்கள் உரிமைகோரல் மேலாளர் உங்களிடமோ, உங்கள் மருத்துவரிடமோ, அல்லது உங்கள் முதலாளியிடமோ கூடுதல் தகவல்களை கோரலாம்.

தீர்மானம் மீதான உங்கள் எதிர்ப்பு மீது முடிவெடுக்க 30 முதல் 60 நாட்கள் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம். அது மேலும் தகவல்கள் தேவையா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் எதிர்ப்பை அனுப்பிய 30 நாட்களுக்குள் நீங்கள் பதிலை பெறவில்லை எனில், உங்கள் கோரிக்கை மேலாளரை தொடர்பு கொள்ளவும்.

## நான் எதிர்ப்பு அல்லது மேல்முறையீடு செய்யாவிட்டால் அல்லது 60 நாட்களுக்கு பிறகு அவ்வாறு செய்தால் என்ன ஆகும்?

நீங்கள் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு அல்லது மேல்முறையீடு செய்யவில்லை என்றால், துறையின் முடிவே இறுதியானது ஆகும். அப்படியெனில் உங்களால் தீர்மானத்தை எதிர்க்கவோ அல்லது பின்நாளில் மேல்முறையீடு செய்யவோ முடியாது என்பதாகும்.

## என் கோரிக்கை பற்றிய கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

- உங்கள் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு உங்கள் வழக்கை கையாளும் கோரிக்கை மேலாளரை தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் அழைப்பிற்கு உதவுவதற்காக உங்கள் கோரிக்கை மேலாளருக்கு மொழிப்பெயர்ப்பாளர்களை அணுகும் அனுமதி உள்ளது.
- துறையின் இலவச அழைப்பு எண், 1-800-547-8367, பொது கோரிக்கை தகவல்களுக்காக. இந்த எண் தகவல்களை ஸ்பானிஷ் மொழியில் கேட்கும் விருப்பத் தேர்வை வழங்குகிறது.

## கூடுதல் உதவிக்கு, நீங்கள் பின்வரும் இலவச சேவைகளைப் பரிசீலிக்கலாம்:

- திட்ட உதவிக்கு 1-800-255-9752. மொழிப்பெயர்ப்பாளர் சேவைகள் தேவைப்படலாம்.
- 1-888-201-1014 இல் ஒருங்கிணைந்த சட்ட கல்வி, அறிவுரை மற்றும் பரிந்துரை (CLEAR). இந்தச் சேவை குறைந்த வருவாய் கொண்ட தொழிலாளர்களுக்கு தொலைபேசி ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வாரநாட்களில் வழக்கமாக காலை 9:15 மணி முதல் பிற்பகல் 12:15 வரை வழங்கி வருகிறது. தகவல்கள் ஸ்பானிஷ் மொழியில் கிடைக்கிறது. திட்ட உதவி அல்லது CLEAR-ஐ தொடர்புகொள்வது துறையின் தீர்மானத்தை எதிர்த்தல் அல்லது மேல்முறையீடு செய்தல் ஆகியவை அடங்கியது அல்ல. ஒரு துறையின் தீர்மானத்திற்கு சவால் விட, இந்த ஃபேக்ட் ஷீட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

PUBLICATION F242-363-338 (Tamil Indian) [04-2019]